### **Bimetal Bearings Limited**

PB No.3772, No.18, RACE COURSE ROAD, COIMBATORE -18 CIN: L29130TN1961PLC004466

Manufacturers of



Telephone 0422 - 2221159 Cell (0) 97902 46890 E-Mail

vidhyashankar@bimite.co.in

Website www.bimite.co.in (0) 97902 46890 Cell (Dept) E-Mail (Dept) csdept@bimite.co.in

Thinwall Bearings, Bushings and Thrust Washers

Ref: Sec/1293 28<sup>th</sup> June 2023

M/s.BSE Limited, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street. Mumbai - 400 001.

/ Electronic Filing /

Sirs,

### Submission of the copy of the Newspaper Publication

\_\_\_\_\_

We are forwarding a copy of the "Newspaper Publication" released in connection with the "details submitted about the holding the Company's 62<sup>nd</sup> Annual General Meeting of the Company in VC / OAVM means on 21st July 2023 (Friday) and the process involved in getting a copy of the Annual Report – 2023, participating the voting process and also in the 62<sup>nd</sup> Annual General Meeting apart from requesting for details of the audited financial statements for the year ended 31st March 2023 etc.

The said publication was released in the dailies, "Business Line (English)" and "The Hindu Tamil Thisai" on 27th June 2023.

Kindly acknowledge receipt and do the needful.

Thanking You.

For Bimetal Bearings Limited 16 MAN 1100 SOUNON

K.Vidhya Shankar

Company Secretary / Compliance Officer

TUESDAY - JUNE 27 - 2023

### QUICKLY.

'India-US defence ties key to meet global threats'



New Delhi: With Prime Minister Narendra Modi returning on Sunday from his four-day trip to Washington and Cairo, Defence Minister Rainath Singh on Monday supported growing India-US defence cooperation by stating that aligning with "extended neighbourhood" was important to deal with global threats and challenges. OUR BUREAU

### Technical bids for 7th coal block auction tomorrow

New Delhi: Technical bids coming for the seventh round of commercial coal block auctions will be opened on June 28, an official statement said on Monday. The last date for submission of online technical bids for all the coal mines is 1200 hours on June 27, and offline submission is 1600 hours on June 27, it

**CBI books former CIMFR** director in coal sampling



New Delhi: The CBI has booked former director of the CSIR-Central Institute of Mining and Fuel Research PK Singh and Chief Scientist AK Singh for alleged corruption in the distribution of intellectual fee amounting to ₹137 crore for coal-sampling projects, officials said on Monday. It has alleged that ineligible persons were paid money for testing coal quality. PTI

# 'Dialogue with govt not a compromise of autonomy'

SOLID FOUNDATION. It's imperative to build a working relationship with the government, says RBI Governor Shaktikanta Das

The relationship between the central bank and the government, in any scenario, in any country, is one of inter-dependence and a dialogue between them does not mean a compromise of autonomy, RBI Governor Shaktikanta Das

"The relationship has to be based on a constant dialogue. To bring about improvement in the financial sector, we need legislative changes. In India, for example, the NBFC sector needed many legal changes.

"We did not have certain powers, which acted as an impediment in the RBI's ability to regulate and supervise the sector, and resolve failed companies. We engaged with the government, and we got those amendments," Das told the Central Banking Journal.

Referring to co-operative



IN SYNC. The relationship between the central bank and the government, in any scenario and country, is one of inter-dependence, said RBI Governor Shaktikanta Das PTI

banks, the Governor observed that there was dual regulation part with the government, part with the central bank.

**CO-OPERATIVE BANKS** "It can't be that way. We again had a dialogue with the government, and we got the required amendments. Now, changes to the law can only be undertaken

by the government. You need to build that kind of a working relationship with the government because we need their support. In the same way, the government also needs the central bank's support in many situations - for instance, if there is a liquidity problem,"

"In the end, you decide what

you want to do. But it is useful to share each other's concerns. In any case, both have the same objective, both are working for the economy.

"Take the inflation situation. While we started tightening liquidity, increasing our policy rate, at the same time, there were many supply-side measures that were required to be undertaken by the government. So, we were in constant dialogue with the government," Das said. There will be differences - the way the central bank and government look at things does vary. It is better to resolve issues through internal discussions, he said.

### **BUILDING CONFIDENCE**

To a question on the recent runs on some US banks and depositors taking out their money immediately with an app, Das said: "In this age of social media, information spreads so fast, and withdrawals are made online. A bank that

suffers withdrawals of \$40 billion in a matter of hours is obviously going to face a big crisis."

He said the key learning is building confidence and trust in the market and among depositors. That is again linked to governance of the bank. "Today, it has become necessary for banks that rely on depositors' money to monitor social media and respond to it. In the RBI, we have a mechanism of monitoring social media." On internationalisation of the

rupee, Das observed that it is a

process - the RBI doesn't look upon it as an event or a target that has to be reached by a particular date. It is mainly to facilitate a smooth experience for importers and exporters.

### RUPEE SETTLEMENT

Referring to a circular issued in July 2022, permitting rupee settlement of international trade, he said: "After that, quite a few banks from other countries have opened rupee vostro accounts. That is already in process - banks from 18 countries have been given approval to open rupee vostro accounts.'

Das observed that in India, there is no shortage of dollars, but in some other markets, due to a shortage of dollars, they are unable to do imports. "So, in a sense, it is a facility we are giving, so countries can continue to import from India and settle in rupees. It also de-risks importers and exporters from both sides, from the volatility of international currencies,"he

### **BIMETAL BEARINGS LIMITED** (A Member of the Amalgamations Group)

CIN: L29130TN1961PLC004466 Regd. Office: "Huzur Gardens", Sembiam, Chennai - 600 011

Tel:044-25375581/0422-2221159 E-mail: vidhyashankar@bimite.co.in, Website: www.bimite.co.in

Dear Member(s),

- 1. Notice is hereby given that the 62nd Annual General Meeting (AGM) of the company will be convened at 4.00 PM India Standard Time ("IST"), on Friday, the 21st July 2023 through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") facility to transact the business as set out in the Notice which will be circulated for convening the 62nd AGM. In view of continuing social distancing norms due to Covid-19 and also due to the relaxations provided by the Ministry of Corporate Affairs (MCA), vide its various Circulars General Circulars issued in this regard, the company's AGM will be conducted through VC/OAVM without physical presence of Members at a common venue.
- The Notice of the 62nd AGM and the financial statements for the year ended 31st March 2023 ("Annual Report") will be sent only by email to all those Members, whose email addresses are registered with the Company or with their respective Depository Participants ("Depository"), in accordance with MCA and SEBI Circulars. Members can join and participate in the AGM through VC / OAVM only. The instructions for joining the AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through the e-voting system during the AGM will be provided in the Notice of the AGM. Members participating through the VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013. The Notice will also be made available on the websites of the Company viz., www.bimite.co.in and also on the website of Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.com and on the website of National Securities Depository Limited (NSDL) (agency for providing the Remote e-Voting facility) i.e. www.evoting.nsdl.com
- 3. Members holding shares in physical form and who have not registered their email addresses with the Company / Depository Participant can register their e-mails for obtaining soft copies of the Notice of the 62nd AGM, Annual Report and / or login details for joining the AGM through VC/OAVM including e-voting to the Company / Registrar and Transfer Agent (RTA) by submitting the prescribed Form No.ISR-1 as stipulated by SEBI vide Circular No. SEBI/HO/MIRSD/MIRSD\_RTAMB/P/CIR/2021/655 Dt. 3rd November 2021. The members are requested to refer to the website of the Company i.e., www.bimite.co.in and the website of RTA www.gnsaindia.com for downloading the relevant forms. Members holding shares in demat form can register their e-mail ID with their Depository Participants (DPs).
- 4. Members holding shares in physical form and who have not updated their bank details for receiving the dividends directly in their bank accounts through Electronic Clearing Service can register their bank account details by submitting the relevant documents with the Company / RTA as detailed in para 3 above. Members holding shares in demat form can update their bank account details by submitting a request to the concerned Depository Participant.
- 5. The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 15th July 2023 to 21st July 2023 (both dates inclusive) to determine the shareholders entitled to receive the Dividend as recommended by the Board of Directors for the year ended 31st March 2023.

6. Shareholders are requested to note that pursuant to the applicable provisions of the Finance Act, 2020,

- dividend income will be taxable in the hands of shareholders w.e.f. 1st April 2020 and the Company is required to deduct tax at source from dividend paid to shareholders at the prescribed rates. For the prescribed rates for various categories, the shareholders are requested to refer to the Finance Act, 2020 and amendments thereof. The shareholders are requested to update their PAN with the Company M/s.GNSA Infotech (P) Ltd., (in case of shares held in physical mode) and Depositories (in case of shares held in demat mode). A resident individual shareholder with PAN and who is not liable to pay income tax may submit a yearly declaration in Form No. 15G / 15H, to avail the benefit of non-deduction of tax at source, by email before 11th July 2023 to krishnakumar@gnsaindia.com or vidhyashankar@bimite.co.in. The members are requested to note that in case their PAN is not registered, the tax will be deducted at the higher rate of 20%. Non-resident shareholders can avail beneficial rates under the tax treaty between India and their country of residence subject to providing necessary documents, i.e. No Permanen Establishment and Beneficial Ownership Declaration, Tax Residency Certificate, Form 10F, any other document which may be required to avail the tax treaty benefits by sending an email on or before 11th July 2023 to krishnakumar@gnsaindia.com or vidhyashankar@bimite.co.in. For detailed instructions and the details of the Forms and documents to be submitted in this regard, please send a request mail to krishnakumar@gnsaindia.com or vidhyashankar@bimite.co.in.
- 7. TDS certificates in respect of tax deducted, if any, will be sent thro' e-mail to the registered e-mails of the concerned share-holders. Further the shareholders can also check their tax credit in Form 26AS from the e-filing account at https://www.incometax.gov.in/iec/foportal or "View Your Tax Credit" on

The above information is being issued for the information and benefit of all the Members of the Company and is in compliance with the MCA and SEBI Circulars as stated above.

> For **BIMETAL BEARINGS LIMITED**, K. Vidhya Shankar

### US, Eurozone slowdown: 1 out of 5 MSMEs to see an increase in working capital days

G Balachandar Chennai

The economic slowdown in countries such as Europe and the US would impact the Indian MSME (micro, small and medium enterprise) sector and one out of five MSMEs may see a stretch in working capital days, according to analysis in the biannual MSME report of Crisil Market Intelligence and Analytics (CMIA).

MSMEs, which account for about 40 per cent of India's exports, will face headwinds from the imminent economic slowdown in advanced countries, particularly the US and Eurozone. These two geographies account for a third of India's overall exports.

MSMEs in dyes and pigment, gems and jewellery, and construction to bear the brunt, the report said, adding,



"a fifth of the MSME sector by value is expected to witness an increase in working capital requirement this fiscal, compared with the pre-pandemic (fiscal 2020) level.'

"In the Gujarat cluster, export-oriented MSMEs in Ahmedabad and Surat are expected to see their working capital days swell this fiscal compared with the pre-pandemic levels. The Ahmedabad cluster will see an increase of 20-25 days, driven by a rise in the working capital require $ment\,of\,the\,dyes\,and\,pigments$ sector, and the Surat cluster by about 35 days, driven by higher working capital requirement of the diamond exports sector," said Pushan Sharma, Director - Research, Crisil Market Intelligence & Analytics.

The working capital stretch in the Ahmedabad cluster will be because of a rise in working capital days for the dyes and pigments sector for three reasons: inventory pile-up following dumping by Chinese producers; the recent earthquake in Turkey; and the slowdown in the US.

### DIAMOND EXPORT

As for Surat, about 90 per cent of India's diamond exports emanate from there. A substantial decline in demand from the US, the largest export market, is having a significant impact. That, in turn, has a bearing on receivable fiscal. In the construction-roads

days, leading to an increase in

working capital days from

about 140 before the pan-

demic to more than 200 in this

sector, the underachievement of budgeted capex last fiscal to rein in fiscal deficit — has added to the challenges of developers in meeting working capital demand amid high commodity prices. This has led to an increase of more than 100 days in their working capital cycle this fiscal, compared with pre-pandemic levels.

### **DEBT REQUIREMENTS**

The debt requirement for the MSME sector is estimated at over ₹100-lakh crore. Of this, about 70 per cent is for working capital requirements. A fourth of the debt is sourced formally. The cost of capital from the informal segment is

## 'Most MSMEs want fast line of credit to expedite biz decisions'

Our Bureau

One of the primary objectives of micro, small, and medium enterprises (MSMEs) is to secure a fast line of credit to expedite routine business decisions, with 55 per cent of MSMEs expressing a strong need for this type of financial assistance, according to a sentiment survey by Fintech Soonicorn Kinara Capital.

Lack of easy access or nonavailability of short-term credit is the biggest hindrance faced by MSMEs, with over 38 per cent of the

firms attributing this as the main impediment to their growth, the report noted.

One out of two surveyed MSMEs wants an instant line of credit to accelerate everyday business decisions, as it can simplify routine business decisions such as purchasing raw materials to fulfill a sudden large order, hiring additional employees quickly for a seasonal product run, renovating business premises, or conducting unexpected machine repairs.

The need for a quick line of credit is strongest among manufacturing MSMEs, with over 60 per cent of them demanding this product.

FLEXIBLE REPAYMENT In addition, 16 per cent of

companies favoured flexible repayment products, which allow them the choice to make daily or weekly loan payments or variable loan payments based on their business turnover for a select time period. Moreover, MSMEs from the trading sector particularly selected flexibility as their second desired financial product attribute, ranking this requirement at 15 per

cent, the report said. Other challenges faced by MSMEs include difficulty

finding relevant buyers and sellers, especially since less than 5 per cent of the country's supply chain is digitised, according to industry

Micro-MSMEs particularly struggle with freight logistics and costs for local goods transport, and onefourth of the companies say industry networking with their supply chain ecosystem is critical for their growth.

MSMEs also struggle to keep up with quarterly GST and income-tax filings on time due to a lack of understanding of the requirements. According to the report, 30 per cent of surveyed companies asked for business accounting and GST filing support as their top nonfinancial service request.

### **TO ADVERTISE PLEASE CONTACT**

: 044 - 28575711 Coimbatore : 0422 - 2212572 : 0452 - 2528497 : 0431 - 2302801 Trichy Puducherry : 0413 - 2224111

businessline.





### SPECIALIZATIONS

- Marketing **Human Resource Management**
- Operations Systems
- **Logistics & Supply Chain Business Analytics**
- **Entrepreneurship & Family Business**
- **Tourism & Hospitality**
- Franchise Management

### SALIENT FEATURES

- Comprehensive case based &
- Latest Industry Learning Management &
- **Business Simulation Games**
- Presentations **Role Plays**

⊕ www.vetias.ac.in ⊙ vetiascoed f □ vetiaserode

- **Industrial Outreach Programmes**
- **Outbound Training**
- Regular Industrial Institute

Only few seats available in **UG Programme &** 

M.Com



விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்

மகேஷ்குமார் டிதிபி கூடுகல் சிறப்பு விருந்தினராக அகர்வால்) கலந்து கொண்டு, வாகன ஓட்டிகள்,

மின்தடை குறித்து

பி.சி.ஸ்ரோம் புகாருக்கு

வித்த புகாருக்கு, மின்துறை

அமைச்சர் வருத்தம் தெரிவித்

பதிவாளர் பி.சி.ஸ்ரோம் தனது

ட்விட்டர் பக்கத்தில், சாந்தோம்

மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதி

யில் தினமும் மின்விரியோகத்தில்

பல முறை தடங்கல் ஏற்படுகிறது.

திறமையான உங்களுக்கு என்ன

நடக்கிறது என தமிழக அரசுக்கு

மின்துறை அமைச்சர் தங்கம்

தென்னரசு ட்விட்டரில் பதில்

அளித்துள்ளார். அதில், உங்கள்

பகுதியில் மின்விநியோகத்தில்

ஏற்பட்டுள்ள தடங்கல்களை உட

னடியாக சரி செய்ய அதிகாரி

களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

சென்னையில் உள்ள மின்விநி

போக கட்டமைப்புகள் மேம்படுத்

தும் பணி மேற்கொள்ளப்பட்டு

குறைந்தபட்ச இடையூறுகள் ஏற்

படுவதை நாங்கள் உறுதி செய்

வோம். சிரமத்துக்கு ஆழ்ந்தவருத் தம் தெரிவித்துக் கொள்கிறோம்

வண்டலூர் பூங்காவில்

ஆசிய காட்டுக் கழுதை

மகப்பேறில் உயிரிழப்பு

வண்டலூர் அறிஞர் அண்ணா

உயிரியல் பூங்காவில் ஆசிய

காட்டுக்கழுதை மகப்பேறின்

போது பரிதாபமாக உயிரிழந்தது.

வெளியிட்ட செய்திக்குறிப்பில்

கூறியிருப்பதாவது: வண்டலூர்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்

காவில் 5 வயதான பெண் ஆசிய

காட்டுக்கமுதை சினையாக

இருந்தது. நேற்று முன்தினம்

காலையில் இருந்து அந்தக்

கமுதை பிரசவிக்கும் முயற்சியில்

ஈடுபட்டது. ஆனால், பிரசவம்

ஏற்படாததால், கழுதை வலியில் துடித்தது. இதையடுத்து அந்த

பெண் கழுதைக்கு மருத்துவக் குழுவினர் உதவியுடன் அறுவை சிகிக்கை டேட்டு

வயிற்றில் இருந்த ஆண் கரு

வானது இறந்த நிலையில் இருப் பது கண்டறியப்பட்டது. அதை பத்திரமாக வெளியே எடுத்தனர்

இதனிடையே, கடினமான மகப் பேறு காரணமாக (டிஸ்டோசியா) தாய் கழுதையும் நரம்பு அதிர்ச்

சியினால் பரிதாபமாக உயிரி

இவ்வாறு

தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது,

ச்சை மேற்கொள்ளப்பட்டது.

கழுதையின்

இதுகுறித்துபூங்கா இயக்குநர்

என தெரிவித்துள்ளார்.

எனவே, மின்விநியோகத்தில்

வருகிறது.

கேள்வி எழுப்பி இருந்தார்

இதற்கு பதில்

திரைப்பட

ஒளிப்

அளித்து

அமைச்சர் வருத்தம்

**ெ** சென்னை மின்தடை குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரோம் தெரி

வருகமேறாம். இதற்காக அடிக்கடி சோத்கை நடத்துக்றோம். கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க, கஞ்சா வேட்டை நடத்தப்படுகிறது. போதைப் பொருள் வழக்குகளில் தொடர்பு உடையவர்களிடம் இருந்து கடந்த ஆண்டு ரு.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும்

முவதும் கடந்த அ கிலோ, இந்த ஆண்டு 13 ஆயிரம் கிறோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அனைவரும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ஐ.ஜி. ராதிகா. காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

### பைமெட்டல் பேரிங்ஸ் லிமிடைப

CIN: L29130TN1961PLC004466 (அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் ஓர் அங்கம்)

பதிவு அலுவலகம் : ஹாசூர் கார்டன்ஸ், செம்பியம், சென்னை – 600 011. தொலைபேசி: 044-2537 5581. 0422-2221159 மின்னஞ்சல்: vidhyashankar@bimite.co.in இணையம்: www.bimite.co.in

அன்புள்ள உறுப்பினர்(கள்).

1. நிறுவனத்தின் 62வது ஆண்டு பொது சந்திப்பு (Annual General Meeting) வெள்ளிக்**கிழமை**, 21 **ஜூலை** 2023 அன்று இந்திய நேரப்படி ("IST") மாலை 4.00 மணிக்கு வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவதற்காக விநியோகிக்கப்படும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வணிகத்தை பரிவர்த்தனை செய்வதற்காக வீடியோ கான்ஃபரன்சிங் ("VC") அல்லது இதர ஒ**லி** ஒளி தகவல் தொடர்பு சாதனங்கள் ("OAVM") வழியாக நடத்தப்படும் என்று இதன்மூலம் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் Covid-19 நோய்தொற்று காரணமாக சமூக விலகல் நெறிமுறைகள் தொடர்வதால், நிறுவனங்கள் சார்பான பொது குமு சந்திப்புகளின் தொடர்பாக கார்பொரேட் விவகாரங்கள் துறை அமைச்சகமும் (MCA) அதன் பொதுச் சுற்றறிக்கைகளின்படி, இது சம்பந்தமாக வெளிமிடப்பட்ட பிற பொருந்தக்கூடிய சுற்றநிக்கைகளின், அடிப்படையில் ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்கள் ஒன்றுகமு நேரடியாக சந்திக்காமல் VC/OAVM மூலமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2. இந்த 62ம் ஆண்டு சந்திப்பு தொடர்பான தகவல் 31 மார்ச் 2023இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைகள் ("ஆண்டு அறிக்கை") நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலிலோ அல்லது அந்தந்த வைப்புத்தொகை பங்கேற்பாளர்கள் ("டெபாசிட்டரி"), MCA மற்றும் SEBI சுற்றரிக்கைகளுக்கு இணங்க ஈமெயில் மூலமாக அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் VC / OAVM மூலம் மட்டுமே AGMல் சேரலாம் மற்றும் பங்கேற்கலாம். AGMல் சேர்வதற்கான வழிமுறைகள் மற்றும் தொலை மின்னணு வாக்களிப்பில் பங்கேற்கும் விதம் அல்லது மின்னணு வாக்களிக்கும் முறை (e-voting) AGMன் அறிவிப்பில் வழங்கப்படும். VCIOAVM மூலம் பங்கேற்கும் உறுப்பினர்கள், நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 103 இன் கீழ் கோரம் கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள். அரிவிப்பின் விவரங்கள் நிறுவனத்தின் இணையதளமான www.bimite.co.in மற்றும் BSE Limitedன் பங்குச் சந்தையின் இணையதளமான www.bseindia.comஇல் மற்றும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெடாசிட்டரி கிமிடெட் (NSDL) (தொலைநூர மின்னணு வாக்குப்பதிவு வசதியை வழங்கும் நிறுவனம்) www.evoting.nsdl.com என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

3. ஆவண வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை நிறுவனம் / டெபாசிட்டரியில் பதிவு செய்யாதவர்கள் 62வது AGM, வருடாந்திர அரிக்கை மற்றும்/அல்லது VC/OAVM மூலம் AGMல் சேர்வதற்கான உள்நுழைவு விவரங்களின் மென்நகல்களைப் பெற பதிவு செய்யலாம். 3 நவம்பர் 2021, அன்ற SEBI சுற்றிக்கை எண். SEBI/HO/MIRSD/MIRSD\_RTAMB/P/CIR/2021/655க்கு ணங்க, பரிந்துரைக்கப்பட்ட படிவம் ISR-1 இல் நிறுவனம்/பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவருக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வதன் மூலம் மின்னணு வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும். நிறுவனம் தேவையான விவரங்களை வழங்குவதற்காக கடிதங்களை அனுப்பியுள்ளது மற்றும் பங்குதாரர்கள் சம்பந்தப்பட்ட படிவங்களுக்கு நிறுவனத்தின் இணையதனம் (www.bimite.co.in) மற்றும் RTA இணையதனம் (www.gnsaindia.com) ஆகியவற்றைப் பார்க்கவும். ஊமேட் படிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்களின் டெபாசிட்டரி பங்கேற்பாளர்களுடன் (DPs) தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யலாம்.

ஆவண வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ஈவுத்தொகையைப் பெறுவதற்குத் தங்கள் வங்கி விவரங்களைப் புதுப்பிக்காதவர்கள், எலக்ட்ரானிக் க்னியரிங் சர்கீஸ் விவரங்களை அனுப்புவதன் மூலம் மேலே பத்தி 3இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் கொண்டு தங்கள் வங்கி விவரங்களைப் பதிவு செய்யலாம். டிமேட் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்க சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளிடம் கோரிக்கையைத் சமர்பிப்பதன் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்

31 மார்ச், 2023இல் முடிவடைந்த திதியாண்டிற்கான உறுப்பினர்களின் 1988 OLEMBE தீர்மானிக்கும்விதமாக இயக்குநர்கள் குழுக்கூட்டம் பரிந்துரைத்தப்படி நிறுவனத்தின் உறுப்பினர்களின் பதிவு மற்றும் பங்கு பரிமாற்றப்புத்தகம் 15 **துகை**ல 2023 **முதல் தூலை**ல் 21, 2023 **வரை (இரண்டு நாட்கள் உட்பட்டு)** 

6. நிதிச் சட்டம், 2020ன் படி, 1 ஏப்ரல், 2020 அன்று அல்லது அதற்குப் பிறகு ஒரு நிறுவனத்தால் செலுத்தப்படும் அல்லது விறியோகிக்கப்படும் ஈவுத்தொகைக்கு நிர்ணமிக்கப்பட்ட விகிதங்களின்படி வரி விதிக்கப்படும் என்பதை பங்குதார்கள் குறித்துக்கொள்ளவும். எனவே நிறுவனம் ஈவுத்தொகையைச் செலுத்தும் போது வரிபைக் பங்குதார்களின் கையினிருந்து பிடித்தம் செய்தல் வேண்டும். பல்வேறு வகைகளுக்கான நிர்ணபிக்கப்பட்ட கட்டணங்களுக்கு, பங்குதாரர்கள் நிதிச் சட்டம், 2020ஓப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பங்குகளை (காகித் வடிவில் வைத்திருக்கும் பங்குகள்) மற்றும் டெபாசிட்டரிகள் (முமேட் பயன்முறையில்) பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் தங்கள் PAN எண்ணை நிறுவளம் / M/s. GNSA Infotech (P) Ltd., நிறுவனத்தில் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். PANஐ வைத்திருக்கும் தனிரபர் பங்குதாரர்கள் மற்றும் வருமான வரி செலுத்த பொறுப்பேற்காதவர்கள், மூலத்தில் வரியைக் கழிக்காததன் பலனைப் பெற, 11 ஜூலை 2023க்கு முன் krishnakumar@gnsaindia.com அல்லது vidhyashankar@bimite.co.in என்ற மின்னஞ்சல் மூலம், படிவம் எண். 15G / 15H இல் வருடாந்திர அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம். உறுப்பினர்கள் தங்கள் PANg பதிவு செய்யப்படாவிட்டால், வரியில் 20% அதிக விகிதத்தில் கழிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குடியுரிமை பெறாத பங்குதாரர்கள், பயனளிக்கும் விகிதங்களைப் பெற இந்திபாவிற்கும் அவர்கள் வசிக்கும் நாட்டிற்கும் இடையேயான வரி ஒப்பந்தத்தின் கீழ் No Permanent Establishment and Bene Ownership Declaration, Tax Residency Certificate, Form 10 F மற்றும் வரி ஒப்பந்தப் பலன்களைப் பெற்றிட வேறு ஒதேனும் ஆவணங்கள் இருப்பின் 11 **ஜூலை** 2023 அன்று அல்லது அதற்கு முன் krishnakumar@gnsaindia.com அல்லது vidhyashankar@bimite.co.in என்ற மின்னஞ்சல முகவிக்கு அனுப்பலாம். இது தொடர்பான விரிவான வழிமுறைகள், சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள் மற்றும் வணங்களின் விவரங்களுக்கு, krishnakumar@gnsaindia.com அல்லது vidhyashankar@bimite.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை அஞ்சல் அனுப்பவும்.

மூலத்தில் கழிக்கப்பட்ட வரி தொடர்பான TDS சான்றிதழ்கள் ஏதேனும் இருத்தால், சம்பத்தபட்ட பங்குதார்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். பங்குதாரர்கள் https://www.incometax.gov.in/iec/foportal இல் உள்ள மின்தாக்கல் கணக்கிலிருந்து படிவம் 26AS இல் தங்கள் வரி வரவுகளை சரிபார்க்கலாம் அல்லது https://www.tdscpc.gov.in இல் "View Your Tax Credit"ல் பார்க்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி MCA மற்றும் SEBI சுற்றிக்கைகளுக்கு இணங்க, நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் நகவல் மற்றும் நலனுக்காக மேற்கண்ட தகலங்கள் வெளியிடப்படுகின்றன.

பைமெட்டல் பேரிங்ஸ் கிமிடெட்டிற்காக, கே. வித்யா சங்கர் Agents Gaucineri

முதல் தேரு, கெருகப்பாக்கம், செ 2 Sri.R.சங்கர் (திர்வாக இபக்குள் 3.Sri.S.வர்வேஷ் (இபக்குளர்), 4. Smt.S.பாதுவரி (இபக்குளர்), அணைவரது முகவரி என்.4, MM (

3. Sudgett: 1. Mis. of chapt Bak. J.

- 600126

2. a. digriph: 1 Mis underen walnut.

2.Mr.Rođek ojint (a flavirina 3.Mrs.S. samp), WO.Rođek oj

(alig alaport), Browns

a.81,58,955/

(aka Mr & Georti SOCIET) ---

இருவரது வசிக்கு முகவரி: BBCL வஜ்ரா, டவர் 2,11A, 11 வது தனம் சென்னையின் onegar Cons Greinenez 600095

-x.27.57.013.88 gy wish ஒப்பத்து ஏழாபிரத்து

5. a. digurph: 1)M/s.Smartmegh Sol

19 grade 2023